



Hara Hara Sankara



Jaya Jaya Sankara



ஸ்ரீ வேதவ்யாலாய நம:

ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்ய பரம்பராகத மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீட

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - காஞ்சிபுரம்

வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை கும்பகோணம் (பதிவு: 1942)

தர்மஸந்தேஸம் - 7

ஐகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி ஆசார்யாளின் ஆக்ஞையின்படி

Dr. S வேணுகோபால ஸர்மா அவர்களால் - வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபைக்காக தொகுத்து
வழங்கப்பட்டு 11-06-2020 வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

நமது உடலைத் தாங்கிப் பிடிக்கும் மூன்று தூண்களாக ஆஹாரம், தூக்கம் மற்றும் தா³ம்பத்யம் என்பவைகள் விளங்குவதாக சிந்தித்திருந்தோம். அதில் ஆஹாரம் எனப்படும் உணவு விஷயத்தில் நமது சிந்தனை துவங்கியது. ஆஹாரத்தின் தூய்மையால்தான் நமது எண்ணங்களிலும் தூய்மை ஏற்படும் என்று கூறும் சாந்தோக்ய உபநிடதத்தின் கருத்தை கடந்த வாரம் சிந்தித்தோம். அதை நிரூபிக்கும் விதமாக நமது காஞ்சி மஹாபெரியவர்கள் தனது உபந்யாஸம் ஒன்றில் கூறிய ஒரு கதையை இங்கே நாம் மறுபடி சிந்தித்துத் தெளியலாம். (இக்கதை அமரர். ரா. கணபதி அவர்களால் தொகுக்கப்பட்ட ஐகத்குரு மஹாபெரியவாளின் உபந்யாஸங்களடங்கிய தெய்வத்தின்குரல் எனும் நூலின் 3ம் பகுதியில் பதிவாகியுள்ளது.) அதாவது ஒரு துறவி ஒரு சமயம் தான் இருக்கும் நாட்டின் அரசரை சந்திக்கச் செல்கிறார். அங்கே அரசனுக்கு ஆசிவழங்கிய பின்னர் தனது இருப்பிடத்திற்குத் திரும்பும் முன் அரசனால் அரண்மனையிலேயே உணவருந்துமாறு வலியுறுத்தப்பட்டு அரசனின் அன்பிற்கிணங்க அங்கே ஒருவேளை மட்டும் பிசுஷையை ஏற்கிறார். அவர் உணவருந்தும்போது குடிப்பதற்காக ஒரு வெள்ளி பாத்திரத்தில் குடிநீரும் வைக்கப்பட்டது. அந்த பாத்திரம் அரசன் உணவருந்தும்போது உபயோகப்படுத்தப்படும் பாத்திரமாகும். ஆனால் உணவருந்திய பின் அத்துறவி யாரும் அறியாதவாறு அந்த வெள்ளிப் பாத்திரத்தை தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுகிறார். நன்கு உணவருந்தியிருந்த காரணத்தால் அவருக்கு வயிற்றில் ஏதோ தொந்தரவு ஏற்பட்டு தனது ஆசிரமத்தில் அன்றைய தினம் முழுதும் மனதில் நிம்மதியின்றி உறக்கம் இன்றி துன்பமுற்றார். இம்மாதிரியான ஒரு சூழ்நிலை அவருக்கு இதற்கு முன் ஏற்பட்டதில்லை. இந்த அனுபவம் அவருக்குப் புதியதாகவும், வினோதமாகவும், மனஅமைதியை இழந்திருந்த காரணத்தால் துக்கம் மிகுதியாகவும் ஏற்பட்டிருந்தது. இதற்கான காரணத்தை அறிய அவர் யோசித்தார், என்ன காரணத்தால் தனக்கு இவ்விதமாக ஒரு அமைதியின்மை ஏற்பட்டது என்று. இரவு முழுதும் கழிந்து மறுநாள் காலை முந்தைய தினம் உண்ட உணவு முழுதுமாக சரிமானம் ஆகிவிட்டிருந்தபடியால் அவரது நினைவில் முந்தைய நாள் நடந்த

பக்கம் - 1

Veda DharmaSasthra Paripalana Sabha (WhatsApp & Telegram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)

நிகழ்வெல்லாம் அசைபோடப்போட அரசனுடைய வீட்டில் உணவருந்திய பிறகு தான் இவ்விதமான சூழ்நிலையானது உருவாகிவிட்டிருப்பது அவருக்குப் புரிந்தது. அவர் உடனே தனது கைப்பையை எடுத்து அதன் உள்ளே என்ன பொருட்கள் உள்ளன எனத் தேடும்போது அதில் அந்த வெள்ளிப்பாத்திரம் இருந்தது அவருக்குத் தெரியவந்தது. இதனிடையில் அரசவையிலும் அரசரது சமையற்கட்டில் உணவு பரிமாறுபவர்கள் அந்த வெள்ளிப்பாத்திரம் காணாமல் போனதைக் கண்டு அதைத் தேடித் தேடி எங்கேயும் கிடைக்காமல் அரசரிடமே சென்று இவ்விஷயத்தைக் கூறிவிட்டிருந்தனர். ஆனால் யாருக்குமே அன்று உணவருந்திச் சென்ற துறவி மீது துளிகூட ஸந்தேஹம் எழவில்லை. அதனால் அவர்களும் மகவும் கவலையுற்று காணப்பட்டனர். இங்கே துறவியானவர் வெள்ளிப் பாத்திரத்தைத் தன்னுடைய பையில் கண்டெடுத்த உடன் தேள் கொட்டியவன் கைகளை உதறிக்கொள்வது போல் அப்பாத்திரத்தை உதறித் தள்ளிவிட்டு, அதை எடுத்துக் கொண்டு மறுபடியும் அரசனுடைய அரண்மனைக்கு ஓடோடிச் சென்று அரசனை சந்தித்து அவனிடம் அளித்துவிட்டு அரசனைக் கேட்டார், ஓ அரசே! நேற்று நான் உண்ட உணவு எங்கிருந்து வந்த திரவியங்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது என்று விசாரியுங்கள் என்று. உடனே அரசரும் அவரது அமைச்சரை அழைத்து இது விஷயமாய் விசாரிக்கச் சொல்ல அவரும் அதை நன்கு துறுவித் துறுவி விசாரித்து உண்மையைக் கண்டுபிடித்து அரசரிடம் வந்து கூறினார், அரசே! நமது காவலர்களால் இரண்டு நாட்களுக்கு முன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற சில வியாபாரிகளிடமிருந்து கைப்பற்றப் பட்ட அரிசி மூட்டைகளிலிருந்து தான் நேற்று சமைக்கப்பட்ட உணவானது தயாரிக்கப்பட்டிருந்ததை நான் அறிந்தேன் எனக் கூறினார். இதைக் கேட்ட அரசனும், துறவியும் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கொண்டு திகைத்து நின்றனர். அப்போது துறவி கூறினார். அரசே! நாம் உண்ணும் உணவு எவ்விதம் எங்கிருந்து நமது கைக்கு வந்து சேருகிறது என்பதில் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தவறான வழியில் சேகரிக்கப்பட்டிருந்த திரவியமானால் அதை உண்ணும் அனைவரும் அதனால் பாதிக்கப்பட்டு விடுவார்கள் எனும் உண்மையை இந்த உடநிடதக் கருத்துக்களை மேற்கோள் காட்டி புரியவைத்தார். நாமும் இதைப் புரிந்துகொள்வோமாக. அதர்மமான முறையில் ஸம்பாதிக்கப்பட்டு அனாசாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்ப்போமாக.

(தர்மம் மேலும் வளரும்)

"சர்வே ஜனா: ஸுகினோ பவந்து"

இப்படிக்கு - வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை (9884655618, vdspsabha@gmail.com)

Interested Devotees in conducting Veda Sammelanams please contact:
Sri V G Krishnamurthy 9884058582, Sri S Krithivasan 9840964078 & Sri V Thiagarajan 9176931061
Facebook ID & Instagram - Veda Dharma Sastra Paripalana
Website - <http://vdspsabha.org>
Youtube Subscribe name:” Veda Dharma Sastra Paripalana Sabha”
Interested People in WhatsApp & Telegram Group for devotional msgs can share your Name
Gothram and Veda Shaka @ 9884655618.
Interested Devotees in conducting Vissha Upanysasm please contact:
S. Sivakumar - 9884036362, K. Rajagopal - 9884655518, M. Sundar - 9840494696